

மாதிரி வினாத்தாள்
முழுமை பெறா பதிவுகளிலிருந்து கணக்குகள் - பகுதி II
12th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

I. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

II. நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கு பயன்படுத்த வேண்டும்.

Time : 01:15:00 Hrs

Total Marks : 75

5 x 1 = 5

பகுதி - அ

- 1) இறுதி முதலை அறிவதற்கு, ஆண்டு நிலை அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும்.
- 2) முறையில், ஆள்சார் மற்றும் ரொக்கக் கணக்குகள் மட்டுமே பராமரிக்கப்படுகின்றன.
- 3) கணக்கு, இருப்பு கட்டும் தொகையாக கடன் கொள்முதலை அறிவதற்கு உதவுகிறது.
- 4) பொறுப்புகளை விட கூடுதலாக உள்ள சொத்துகள் ஆகும்.
- 5) ஒரு தொழில் உரிமையாளரின் மொத்தச் சொத்துகள் ரூ. 5,00,000; அவருடைய பொறுப்புகள் ரூ. 3,50,000; அவருடைய முதல் ஆகும்.

பகுதி - ஆ

5 x 1 = 5

- 6) ஒற்றை பதிவு முறையில் பதியப்படும் கணக்குகள்
(a) அனைத்து வகை கணக்குகளும் (b) ரொக்கக் கணக்குகள் மட்டும் (c) ஆள்சார் மற்றும் ரொக்கக் கணக்குகள் மட்டும்
- 7) ஒற்றைப் பதிவு முறை என்பது
(a) முழுமை பெறாத இரட்டைப் பதிவு முறை (b) அ & இ (c) குறைபாடுகள் இரட்டைப் பதிவு முறை
- 8) நிலை அறிக்கைத் தயாரிப்பினால் கண்டறியப்படுவது
(a) முதல் (b) இலாபம் (c) எடுப்புகள்.
- 9) முழுமை பெறா இரட்டைப் பதிவு என்பது ஆகும்.
(a) ஒரு அறிவியல் முறை (b) ஒரு அறிவியல் தன்மையற்ற முறை (c) ஒரு ஒழுங்கான முறை
- 10) அறிவதற்கு மொத்தக் கடனீந்தோர் கணக்கு தயாரிக்கப்படுகிறது.
(a) ரொக்க மற்றும் கடன் கொள்முதல் (b) ரொக்கக் கொள்முதல் (c) கடன் கொள்முதல்

பகுதி - இ

4 x 5 = 20

- 11) நிலை அறிக்கை என்றால் என்ன?
- 12) கீழ்க்கண்ட விவரங்களைக் கொண்டு நிறுவனத்தின் இலாபம் கண்டறிக.
தொடக்க முதல் ரூ. 1,60,000
இறுதி முதல் ரூ. 1,80,000
எடுப்பு ரூ. 36,000
கூடுதல் முதல் ரூ. 10,000
- 13) விடுபட்ட தகவலைக் காண்க:
இறுதி முதல் ரூ. 32,000
எடுப்பு ரூ. 4,800
கூடுதல் முதல் ரூ. 8,000
அவ்வாண்டிற்குரிய லாபம் ரூ. 9,600
தொடக்க முதல் ரூ. ?
- 14) எடுப்பு இல்லாத நிலையில் விடுபட்ட தகவலைக் காண்க:
இறுதி முதல் ரூ. 91,000
தொடக்க முதல் ரூ. 35,000
அவ்வாண்டிற்குரிய லாபம் ரூ. 14,000

பகுதி - ஈ

2 x 12 = 24

- 15) கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு இறுதி பற்பல கடனாளிகளையும், இறுதி பற்பல கடனீந்தோரையும் கணக்கிடுக.

	ரூ
1.4.2002 அன்று பற்பல கடனாளிகள்	30,000
1.4.2002 அன்று பற்பல கடனீந்தோர்	41,000
கடன் கொள்முதல்	1,50,000
கடன் விற்பனை	1,70,000
பெற்ற தள்ளுபடி	5,000
அளித்த தள்ளுபடி	6,000
கொள்முதல் திருப்பம்	7,500
விற்பனைத் திருப்பம்	6,500
பற்பல கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்	1,50,000
பற்பல கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம்	1,40,000

- 16) வாணி, வேணி என்ற இரு கூட்டாளிகள் இலாப, நட்டத்தை சமமாக பகிர்ந்து வந்தனர். அவர்களுது கணக்கேடுகள் ஒற்றைப் பதிவு முறையில் பராமரிக்கப்பட்டு வந்தன. 31.3.2002 அன்று அவர்களது நிலை கீழ்க்கண்டவாறு இருந்தது.

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
பற்பல கடனீந்தோர்	1,00,000	வங்கி ரொக்கம்	40,000
கடன்	40,000	பற்பல கடனாளிகள்	1,60,000
முதல்:		சரக்கிருப்பு	40,000
வாணி 80,000		பொறியும், பொறித்தொகுதியும்	60,000
வேணி 80,000	1,60,000		
	3,00,000		3,00,000

பகுதி - 2

1 x 20 = 20

- 17) திருமதி.பிரமீளா தனது கணக்கேடுகளை ஒற்றைப் பதிவு முறையில் வைத்திருக்கிறார். கீழ்க்காணும் தகவல்களைக் கொண்டு 2003 மார்ச் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபாரக் கணக்கு, இலாப நட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்பு நிலைக் குறிப்பு தயார் செய்யக்.
- இயந்திரம் மீது தேய்மானம் 10%விலக்கப்பட வேண்டும்.

ரொக்க ஏடு

பெறுதல்கள்	தொகை ரூ	செலுத்துதல்கள்	தொகை ரூ
இருப்பு கீ/கொ	16,000	(ரொக்க)கொள்முதல்	28,000
(ரொக்க) விற்பனை	80,000	பற்பல கடனீந்தோர்	40,000
பற்பல கடனாளிகள்	60,000	பொதுச் செலவுகள்	12,000
		சூலி	4,000
		எடுப்புகள்	16,000
		இருப்பு கீ/இ	56,000
	1,56,000		1,56,000

பிற தகவல்கள் :

31.3.2002 31.3.2003

ரூ ரூ

பற்பல கடனாளிகள்	18,000	????
பற்பல கடனீந்தோர்	28,800	????
சரக்கிருப்பு	20,000	32,000
இயந்திரம்	80,000	80,000
அறைகலன்	6,000	6,000

கூடுதல் தகவல்கள்:

அளித்த தள்ளுபடி	2,800
பெற்ற தள்ளுபடி	3,400
கடன் விற்பனை	68,800
கடன் கொள்முதல்	28,200

